

Luk

Chapter 7

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 Ἐπειδὴ ἐπιήρωςεν πάντα τὰ ῥήματα αὐτοῦ, εἰς
-பிறகு நிறைவேற்றினார் எல்லா -அந்த வார்த்தைகளை அவருடைய -உள்ளே
[G1894](#) [G4137](#) [G3956](#) [G3588](#) [G4487](#) [G0846](#) [G1519](#)

τὰς ἀκοὰς τοῦ λαοῦ, εἰσῆλθεν εἰς Καφαρναοῦμ.
-அந்த காதுகளில் -உடைய மக்களின் நுழைந்தார் -உள்ளே கப்பர்நகூமில்
[G3588](#) [G0189](#) [G3588](#) [G2992](#) [G1525](#) [G1519](#) [G2584](#)

இயேசு தம்முடைய வார்த்தையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.

2 Ἐκατοντάρχους δὲ τινος δούλου, κακῶς ἔχων, ἦμελλεν
நூற்றுவர்த்தலைவனின் -மேலும் ஒருவனின் அடிமை நோயுற்று இருந்தான் சாவதற்கு
[G1543](#) [G1161](#) [G5100](#) [G1401](#) [G2560](#) [G2192](#) [G3195](#)

τελευτᾷ, ὅς ἦν αὐτῷ ἔντιμος.
அணுகிக்கொண்டிருந்தான் அவன் இருந்தான் அவனுக்கு அருமையான
[G5053](#) [G3739](#) [G1510](#) [G0846](#) [G1784](#)

அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான்.

3 ἀκούσας δὲ παρὶ τοῦ Ἰησοῦ, ἀπέστειλεν παρὸς
கேட்டு -மேலும் -குறித்து -அந்த இயேசுவைக்குறித்து அனுப்பினான் -நோக்கி
[G0191](#) [G1161](#) [G4012](#) [G3588](#) [G2424](#) [G0649](#) [G4314](#)

αὐτὸν παρεστῆρως τῶν Ἰουδαίων, ἐρωτῶν αὐτὸν ὅπως
அவரிடம் மூப்பர்களை -உடைய யூதர்களின் வேண்டிக்கொண்டு அவரை -பொருட்டு
[G0846](#) [G4245](#) [G3588](#) [G2453](#) [G2065](#) [G0846](#) [G3704](#)

ἐλθὼν, διασώσῃ τὸν δούλον αὐτοῦ.
வந்து காப்பாற்றும்படி -அந்த அடிமையை அவனுடைய
[G2064](#) [G1295](#) [G3588](#) [G1401](#) [G0846](#)

அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.

4 οἱ δὲ παραγερόμενοι παρὸς τὸν Ἰησοῦν, παρεκάλουν
-அவர்கள் -மேலும் வந்து -நோக்கி -அந்த இயேசுவிடம் கெஞ்சினார்கள்
[G3588](#) [G1161](#) [G3854](#) [G4314](#) [G3588](#) [G2424](#) [G3870](#)

αὐτὸν σαουδαῖος, λέγοντες, ὅτι ἄξιός ἐστιν, ὃς παραδέξῃ
அவரை கருத்தாக சொல்லி -என்று தகுதியானவன் ஆகிறான் அவனுக்கு அருளுவீர்
[G0846](#) [G4709](#) [G3004](#) [G3754](#) [G0514](#) [G1510](#) [G3739](#) [G3930](#)

τοῦτο;
இதை
[G3778](#)

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.

5	ἀγαπᾷ	γὰρ	τὸ	ἔθνος	ἡμῶν,	καὶ	τῆν
	அன்புகூருகிறான்	ஏனெனில்	-அந்த	தேசத்தை	நம்முடைய	மற்றும்	-அந்த
	G0025	G1063	G3588	G1484	G1473	G2532	G3588
	συναγαγῆν	ἀπὸ	ὧ	κονδὸ	μῆ	σε	ν
	ஜெபாலயத்தை	அவன்	கட்டினான்	நமக்கு			
	G4864	G0846	G3618	G1473			

அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.

6	ὁ	δὲ	Ἰησοῦς	ἐ	πορεύε	το	σὺν	ἀ	π	τ	οῖς;	ἦ	δ	η	δὲ,	ἀ	π	τ	οῖ																
	-அந்த	-மேலும்	இயேசு	சென்றார்	-உடன்	அவர்களோடு	ஏற்கனவே	-மேலும்	அவர்																										
	G3588	G1161	G2424	G4198	G4862	G0846	G2235	G1161	G0846																										
	ὁ	μακρὰν	ἀ	πέ	χον	το	ς	ἀ	π	ὸ	τ	ῆς	ὁ	κ	ί	α	ς,	ἔ	α	ε	μ	ψ	ε	ν											
	-இல்லை	தூரமாக	இருந்தபோது	-இலிருந்து	-அந்த	வீட்டிலிருந்து	அனுப்பினான்																												
	G3756	G3112	G0568	G0575	G3588	G3614	G3992																												
	φ	ί	λο	υ	ς	ὁ	ἐ	κ	α	τ	ο	ν	τ	ά	ρ	χ	η	ς,	λέ	γ	ω	ν	ἀ	π	τ	ῶ,	Κ	ύ	ρ	ι	ε,	μ	ῆ		
	நண்பர்களை	-அந்த	நூற்றுவர்த்தலைவன்	சொல்லி	அவரிடம்	ஆண்டவரே	-வேண்டாம்																												
	G5384	G3588	G1543	G3004	G0846	G2962	G3361																												
	σ	κ	ἄ	λο	υ	,	ὁ	π	ῶ	ς	γ	ὰ	ρ	ἱ	κ	α	ν	ὸ	ς	εἰ	μ	υ	,	ἴ	να	ὔ	π	α	ς	ἔ	μ	υ	ψ	ε	ν
	தொல்லைப்படுத்தாதீர்	-இல்லை	ஏனெனில்	தகுதியானவன்	நான்	-பொருட்டு	-கீழே																												
	G4660	G3756	G1063	G2425	G1510	G2443	G5259																												
	τῆν	σ	τέ	γ	η	ν	μ	ο	υ	εἰ	σ	έ	λ	θ	ῆ	ς;																			
	-அந்த	சுரையின்-கீழ்	என்னுடைய	நுழைவதற்கு																															
	G3588	G4721	G1473	G1525																															

அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை;

7	δὶ	ὁ	δὲ	ἐ	μ	α	τ	ὸ	ν	ἦ	ξ	ῶ	σ	α	π	α	ρ	ὸ	ς	ο	ὲ	ἐ	λ	θ	εῖ	ν
	ஆகையால்	-இல்லை	என்னையே	தகுதியாகக்கருதினேன்	-நோக்கி	உம்மிடம்	வர																			
	G1352	G3761	G1683	G0515	G4314	G4771	G2064																			
	ἀ	λ	λ	ᾶ	εἰ	π	ᾶ	ς	λό	γ	ω	,	καὶ	ἰ	α	θ	ῆ	τ	ω	ὁ	π	α	ῖ	ς		
	ஆனால்	சொல்லும்	வார்த்தையால்	மற்றும்	குணமாகட்டும்	-அந்த	வேலையாள்																			
	G0235	G3004	G3056	G2532	G2390	G3588	G3816																			
	μ	ο	υ	.																						
	என்னுடைய																									
	G1473																									

உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.

8 καὶ γὰρ ἐγὼ ἄνθρωπος εἶμι ὑπὸ ἐξουσίαν
 -மற்றும் ஏனெனில் நான் மனிதன் ஆகிறேன் -கீழே அதிகாரத்தின்-கீழ்
[G2532](#) [G1063](#) [G1473](#) [G0444](#) [G1510](#) [G5259](#) [G1849](#)

τασσομένο, ἔχων πᾶ' ἐμμετόν στρατιώτα; καὶ λέγω
 நியமிக்கப்பட்ட உடைய -கீழே என்-கீழ் படைவீரர்களை மற்றும் சொல்கிறேன்
[G5021](#) [G2192](#) [G5259](#) [G1683](#) [G4757](#) [G2532](#) [G3004](#)

τοῦτο, Πορεύηται, καὶ πορεύεται; καὶ ἄλλω, Ἔρχου, καὶ
 இவனிடம் போ மற்றும் போகிறான் மற்றும் மற்றவனிடம் வா மற்றும்
[G3778](#) [G4198](#) [G2532](#) [G4198](#) [G2532](#) [G0243](#) [G2064](#) [G2532](#)

ἔρχεται; καὶ τῷ δούλῳ μου, Πόϊσον τοῦτο, καὶ
 வருகிறான் மற்றும் -அந்த அடிமையிடம் என்னுடைய செய் இதை மற்றும்
[G2064](#) [G2532](#) [G3588](#) [G1401](#) [G1473](#) [G4160](#) [G3778](#) [G2532](#)

ποιεῖ.
 செய்கிறான்
[G4160](#)

நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.

9 ἀκοῦσας δὲ ταῦτα, ὁ Ἰησοῦς ἐθαύμασεν αὐτόν;
 கேட்டு -மேலும் இவைகளை -அந்த இயேசு வியப்படைந்தார் அவனைக்குறித்து
[G0191](#) [G1161](#) [G3778](#) [G3588](#) [G2424](#) [G2296](#) [G0846](#)

καὶ στραφεὶς τῷ ἀκοιουθιόντι αὐτῷ ῥῆλω, εἶπεν,
 மற்றும் திரும்பி -அந்த பின்தொடருகிற அவரோடு கூட்டத்திடம் சொன்னார்
[G2532](#) [G4762](#) [G3588](#) [G0190](#) [G0846](#) [G3793](#) [G3004](#)

λέγω σοῦ λέγει, οὐδὲ ἐν τῷ Ἰσραὴλ τοσαύτην
 சொல்கிறேன் உங்களுக்கு -இல்லை -இல் -அந்த இஸ்ரவேலிலும் இவ்வளவு
[G3004](#) [G4771](#) [G3761](#) [G1722](#) [G3588](#) [G2474](#) [G5118](#)

πίστιν εἶπον.
 விசுவாசத்தை காணவில்லை
[G4102](#) [G2147](#)

இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

10 καὶ ὑποστρέψαντες εἰς τὸν οἶκον, οἱ πεμφθέντες,
 மற்றும் திரும்பிச்சென்று -உள்ளே -அந்த வீட்டுக்கு -அந்த அனுப்பப்பட்டவர்கள்
[G2532](#) [G5290](#) [G1519](#) [G3588](#) [G3624](#) [G3588](#) [G3992](#)

εἶπον τὸν δούλον ὑγαίνοντα.
 கண்டார்கள் -அந்த அடிமையை ஆரோக்கியமுள்ளவனாக
[G2147](#) [G3588](#) [G1401](#) [G5198](#)

அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.

- 11 καὶ ἐγένετο ἐν τῷ ἔξῃ, ἔπορεύθη εἰς πόλιν
 மற்றும் நிகழ்ந்தது -இல் -அந்த அடுத்ததாக சென்றார் -உள்ளே பட்டணத்துக்கு
[G2532](#) [G1096](#) [G1722](#) [G3588](#) [G1836](#) [G4198](#) [G1519](#) [G4172](#)
- καλουμένην Ναῖν, καὶ συνεπορεύοντο ἀπὸ οἱ μαθηταὶ
 அழைக்கப்பட்ட நாயீன் மற்றும் ஒன்றாகச்சென்றார்கள் அவரோடு -அந்த சீடர்கள்
[G2564](#) [G3484](#) [G2532](#) [G4848](#) [G0846](#) [G3588](#) [G3101](#)
- ἀποῦ, καὶ ὄχλος πολλός.
 அவருடைய மற்றும் கூட்டம் மிகுதியான
[G0846](#) [G2532](#) [G3793](#) [G4183](#)

மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.

- 12 ὧς δὲ ἦγγισεν τῇ πόλει, τῆς πόλεως, καὶ
 -போது -மேலும் நெருங்கினார் -அந்த வாசலுக்கு -உடைய பட்டணத்தின் மற்றும்
[G5613](#) [G1161](#) [G1448](#) [G3588](#) [G4439](#) [G3588](#) [G4172](#) [G2532](#)
- ἰδὼς, ἔδεκόμενους τεθνηκῶς, μονογενῆς υἱὸς τῆς
 இதோ சுமந்துகொண்டுசெல்லப்பட்டான் இறந்தவன் ஒரேபிள்ளையான மகன் -அந்த
[G3708](#) [G1580](#) [G2348](#) [G3439](#) [G5207](#) [G3588](#)
- μητρὶ ἀποῦ; καὶ ἀπὸ ἧν χῆρα. καὶ ὄχλος τῆς
 தாய்க்கு அவனுடைய மற்றும் அவள் இருந்தாள் விதவை மற்றும் கூட்டம் -உடைய
[G3384](#) [G0846](#) [G2532](#) [G0846](#) [G1510](#) [G5503](#) [G2532](#) [G3793](#) [G3588](#)
- πόλεως, ἰκανός, ἧν σὺν ἀπὸ τῆς.
 பட்டணத்தின் மிகுதியான இருந்தது -உடன் அவளோடு
[G4172](#) [G2425](#) [G1510](#) [G4862](#) [G0846](#)

அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டு வந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள்.

- 13 καὶ ἰδὼν ἀπὸν, ὁ Κύριος ἔσπλαγχνίσθη ἑα' ἀπὸ τῆς,
 மற்றும் கண்டு அவளை -அந்த ஆண்டவர் மனதுருக்கமடைந்தார் -மேல் அவள்மேல்
[G2532](#) [G3708](#) [G0846](#) [G3588](#) [G2962](#) [G4697](#) [G1909](#) [G0846](#)
- καὶ εἶπεν ἀπὸ τῆς, Μὴ κλαῖε.
 மற்றும் சொன்னார் அவளிடம் -வேண்டாம் அழாதே
[G2532](#) [G3004](#) [G0846](#) [G3361](#) [G2799](#)

இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி,

- 14 καὶ προσελθὼν, ἦψατο τῆς σποῦ; οἱ δὲ
 மற்றும் நெருங்கி தொட்டார் -அந்த பாடையை -அந்த -மேலும்
[G2532](#) [G4334](#) [G0680](#) [G3588](#) [G4673](#) [G3588](#) [G1161](#)
- βαστάζοντες ἔστησαν. καὶ εἶπεν, Νεανίσκε, σοὶ
 சுமந்துகொண்டிருந்தவர்கள் நின்றார்கள் மற்றும் சொன்னார் வாலிபனே உனக்கு
[G0941](#) [G2476](#) [G2532](#) [G3004](#) [G3495](#) [G4771](#)
- λέγω, ἐγέρθητι!
 சொல்கிறேன் எழு!
[G3004](#) [G1453](#)

அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டிருந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

15 καὶ ἄνεκάρθισεν ὁ νεκρὸς, καὶ ῥήξατο λαλεῖν,
மற்றும் எழுந்து உட்கார்ந்தான் -அந்த இறந்தவன் மற்றும் தொடங்கினான் பேச
[G2532](#) [G0339](#) [G3588](#) [G3498](#) [G2532](#) [G0756](#) [G2980](#)

καὶ ἔδωκεν αὐτὸν τῇ μητρὶ αὐτοῦ.
மற்றும் கொடுத்தார் அவனை -அந்த தாய்க்கு அவனுடைய
[G2532](#) [G1325](#) [G0846](#) [G3588](#) [G3384](#) [G0846](#)

| மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.

16 ἔλαβεν δὲ φόβος πάντας, καὶ ἐδόξαζον
பிடித்துக்கொண்டது -மேலும் பயம் எல்லோரையும் மற்றும் மகிமைப்படுத்தினார்கள்
[G2983](#) [G1161](#) [G5401](#) [G3956](#) [G2532](#) [G1392](#)

τὸν Θεὸν, λέγοντες, ὅτι Προφήτης μέγας ῥυέθητι ἐν
-அந்த தேவனை சொல்லி -என்று தீர்க்கதரிசி பெரிய எழுப்பப்பட்டார் -இல்
[G3588](#) [G2316](#) [G3004](#) [G3754](#) [G4396](#) [G3173](#) [G1453](#) [G1722](#)

ῥῆμιν! καὶ ὅτι, Ἐπεσκέψατο ὁ Θεὸς τὸν λαὸν
நம்மிடையே! மற்றும் -என்று சந்தித்தார் -அந்த தேவன் -அந்த மக்களை
[G1473](#) [G2532](#) [G3754](#) [G1980](#) [G3588](#) [G2316](#) [G3588](#) [G2992](#)

αὐτοῦ!
அவருடைய!
[G0846](#)

| எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

17 καὶ ἐξῆλθεν ὁ λόγος οὗτος ἐν ὄλῃ τῇ Ἰουδαίᾳ περὶ
மற்றும் பரவிற்று -அந்த செய்தி இது -இல் முழு -அந்த யூதேயாவிலும் -குறித்து
[G2532](#) [G1831](#) [G3588](#) [G3056](#) [G3778](#) [G1722](#) [G3650](#) [G3588](#) [G2449](#) [G4012](#)

αὐτοῦ, καὶ πᾶσα τῇ περιχώρῳ.
அவரைக்குறித்து மற்றும் எல்லா -அந்த சுற்றுப்பகுதியிலும்
[G0846](#) [G2532](#) [G3956](#) [G3588](#) [G4066](#)

| இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.

18 Καὶ ἀπήγγειλαν Ἰωάννη οἱ μαθηταὶ αὐτοῦ περὶ πάντων
மற்றும் அறிவித்தார்கள் யோவானுக்கு -அந்த சீடர்கள் அவருடைய -குறித்து எல்லா
[G2532](#) [G0518](#) [G2491](#) [G3588](#) [G3101](#) [G0846](#) [G4012](#) [G3956](#)

τοῦτων.
இவைகளைக்குறித்து
[G3778](#)

| இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,

19 καὶ προσκαλεσάμενος δὶὸ τινὰ τῶν μαθητῶν αὐτοῦ,
மற்றும் அழைத்து இரண்டு சிலரை -உடைய சீடர்களிலிருந்து அவருடைய
[G2532](#) [G4341](#) [G1417](#) [G5100](#) [G3588](#) [G3101](#) [G0846](#)

ὁ Ἰωάννης ἔαμψεν παρὸς τὸν Κύριον, λέγων, Σὺ εἶ
-அந்த யோவான் அனுப்பினார் -நோக்கி -அந்த ஆண்டவரிடம் சொல்லி நீர் ஆகிறீர்
[G3588](#) [G2491](#) [G3992](#) [G4314](#) [G3588](#) [G2962](#) [G3004](#) [G4771](#) [G1510](#)

ὁ ἐρχόμενος? ἢ ἄλλον προσδοκῶμεν?
-அந்த வருகிறவர் அல்லது வேறொருவரை எதிர்பார்ப்போமா
[G3588](#) [G2064](#) [G2228](#) [G0243](#) [G4328](#)

நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.

- 20 παραγενόμενοι δὲ παρὸς αὐτὸν, οἱ ἄνδρες εἶπαν,
வந்து -மேலும் -நோக்கி அவரிடம் -அந்த மனிதர்கள் சொன்னார்கள்
[G3854](#) [G1161](#) [G4314](#) [G0846](#) [G3588](#) [G0435](#) [G3004](#)
- Ἰωάννης ὁ Βαπτιστῆς ἀπέστειλεν ἡμᾶς παρὸς σέ, λέγων,
யோவான் -அந்த ஸ்நானகன் அனுப்பினார் எங்களை -நோக்கி உம்மிடம் சொல்லி
[G2491](#) [G3588](#) [G0910](#) [G0649](#) [G1473](#) [G4314](#) [G4771](#) [G3004](#)
- Σὺ εἶ ὁ ἐρχόμενος? ἢ ἄλλον προσδοκῶμεν;
நீர் ஆகிறீர் -அந்த வருகிறவர் அல்லது வேறொருவரை எதிர்பார்ப்போமா
[G4771](#) [G1510](#) [G3588](#) [G2064](#) [G2228](#) [G0243](#) [G4328](#)

அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.

- 21 ἐν ἐκείνῃ τῇ ὥρᾳ, ἐπεράπευσεν πολλοὺς ἀπὸ
-இல் அந்த -அந்த நேரத்தில் குணமாக்கினார் அநேகரை -இலிருந்து
[G1722](#) [G1565](#) [G3588](#) [G5610](#) [G2323](#) [G4183](#) [G0575](#)
- νόσων, καὶ μαστίχων, καὶ πνευμάτων πονηρῶν, καὶ
நோய்களிலிருந்து மற்றும் வேதனைகளிலிருந்து மற்றும் ஆவிகளின் பொல்லாத மற்றும்
[G3554](#) [G2532](#) [G3148](#) [G2532](#) [G4151](#) [G4190](#) [G2532](#)
- τυφλοῦς πολλοῦς, ἐχαρίσατο βίαιον.
குருடர்களுக்கு அநேகர் அருளினார் பார்வையை
[G5185](#) [G4183](#) [G5483](#) [G0991](#)

அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.

- 22 καὶ ἀποκριθεὶς, εἶπεν αὐτοῖς, Πορευθέντες, ἀπαγγεῖλατε
மற்றும் பதிலுரைத்து சொன்னார் அவர்களிடம் போய் அறிவியுங்கள்
[G2532](#) [G0611](#) [G3004](#) [G0846](#) [G4198](#) [G0518](#)
- Ἰωάννη ὁ ἀπὸ τῆς ἐξουσίας καὶ ἡκουσάτε: τυφλοὶ
யோவானுக்கு அவைகளை கண்டீர்கள் மற்றும் கேட்டீர்கள் குருடர்கள்
[G2491](#) [G3739](#) [G3708](#) [G2532](#) [G0191](#) [G5185](#)
- ἀναβλέπουσιν, χυλοὶ περιπατοῦσιν, λεπτοὶ
பார்வைபெறுகிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள் தொழுநோயாளிகள்
[G0308](#) [G5560](#) [G4043](#) [G3015](#)
- καθαρίζονται; καὶ κωφοὶ ἀκούουσιν, νεκροὶ
சுத்தமாக்கப்படுகிறார்கள் மற்றும் செவிடர்கள் கேட்கிறார்கள் இறந்தவர்கள்
[G2511](#) [G2532](#) [G2974](#) [G0191](#) [G3498](#)
- ἐγείρονται, πτωχοὶ ἐπαγγελίζονται.
எழுப்பப்படுகிறார்கள் ஏழைகள் சுவிசேஷம்அறிவிக்கப்படுகிறார்கள்
[G1453](#) [G4434](#) [G2097](#)

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பானிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.

- 23 καὶ μακάριος ἔστιν ὁς ἐὰν μὴ σκανδαλισθῆ
மற்றும் பாக்கியவான் ஆகிறான் அவன் -ஆனால் -இல்லை இடறல்அடையமாட்டான்
[G2532](#) [G3107](#) [G1510](#) [G3739](#) [G1437](#) [G3361](#) [G4624](#)

ἐν ἔμοι.
-இல் என்னிடத்தில்
[G1722](#) [G1473](#)

என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.

- 24 Ἀπελθόντων δὲ τῶν ἀγγέλων, Ἰωάννου ἦρξατο λέγειν
போனபிறகு -மேலும் -உடைய தூதர்களின் யோவானுடைய தொடங்கினார் சொல்ல
[G0565](#) [G1161](#) [G3588](#) [G0032](#) [G2491](#) [G0756](#) [G3004](#)

παρὸς τοὺς ὄχλους παρὶ Ἰωάννου: Τί ἐξήλθατε
-நோக்கி -அந்த கூட்டங்களிடம் -குறித்து யோவானைக்குறித்து என்ன புறப்பட்டீர்கள்
[G4314](#) [G3588](#) [G3793](#) [G4012](#) [G2491](#) [G5101](#) [G1831](#)

εἰς τὴν ἔρημον θεάσασθαι? κάλαμον ὑπὸ ἀνέμου
-உள்ளே -அந்த வனாந்தரத்தில் பார்க்க நாணலை -கீழே காற்றினால்
[G1519](#) [G3588](#) [G2048](#) [G2300](#) [G2563](#) [G5259](#) [G0417](#)

σαλευόμενον?
அசையும்
[G4531](#)

யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?

- 25 ἄλλα τί ἐξήλθατε ἰδεῖν? ἄνθρωπον ἐν μαλακοῖς ἱματίοις
ஆனால் என்ன புறப்பட்டீர்கள் பார்க்க மனிதனை -இல் மெல்லிய ஆடைகளில்
[G0235](#) [G5101](#) [G1831](#) [G3708](#) [G0444](#) [G1722](#) [G3120](#) [G2440](#)

ἤμφεσμένον? ἰδοὺ, οἱ ἐν ἱματισμῷ ἐνδύξω, καὶ τρυφῆ
உடுத்திய இதோ -அந்த -இல் உடையில் மகிமையான மற்றும் சொகுசில்
[G0294](#) [G3708](#) [G3588](#) [G1722](#) [G2441](#) [G1741](#) [G2532](#) [G5172](#)

ὑπάρχοντες, ἐν τοῖς βασίλειοις εἰσὶν.
இருக்கிறவர்கள் -இல் -அந்த அரண்மனைகளில் இருக்கிறார்கள்
[G5225](#) [G1722](#) [G3588](#) [G0934](#) [G1510](#)

இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.

- 26 ἄλλα τί ἐξήλθατε ἰδεῖν? προφήτην? ναί, λέγω
ஆனால் என்ன புறப்பட்டீர்கள் பார்க்க தீர்க்கதரிசியை ஆம் சொல்கிறேன்
[G0235](#) [G5101](#) [G1831](#) [G3708](#) [G4396](#) [G3483](#) [G3004](#)

ὑμῖν, καὶ παρυσότερον προφήτου.
உங்களுக்கு -மற்றும் அதிகமானவரை தீர்க்கதரிசியைவிட
[G4771](#) [G2532](#) [G4053](#) [G4396](#)

இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

27	οἷτος இவன் G3778	ἔσται ஆகிறான் G1510	παρὶ -குறித்து G4012	οὖ அவனைக்குறித்து G3739	ὑγγραται, எழுதியிருக்கிறது G1125	Ἴδοὺ, இதோ G3708	
	ἀναστέλλω அனுப்புகிறேன் G0649	τὸν -அந்த G3588	ἄγγελόν தூதனை G0032	μου என்னுடைய G1473	πρὸ முன் G4253	πρὸς முகத்திற்கு-முன் G4383	σοῦ, உன்னுடைய G4771
	ὁ அவன் G3739	κατασκευάσει ஆயத்தம்செய்வான் G2680	τῇν -அந்த G3588	ὁδόν வழியை G3598	σοῦ உன்னுடைய G4771	ἔμπροσθεν முன்பாக G1715	σοῦ. உன்னுடைய G4771

இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.

28	λέγω சொல்கிறேன் G3004	ὑμῖν, உங்களுக்கு G4771	μεῖζων பெரியவன் G3173	ἐν -இல் G1722	γεννητοῖς பிறந்தவர்களில் G1084	γυναικῶν பெண்களின் G1135		
	Ἰωάννου யோவானைவிட G2491	ὀυδέις ஒருவனுமில்லை G3762	ἔσται; ஆகிறான் G1510	ὁ -அந்த G3588	δὲ -ஆனால் G1161	μικρότερος சிறியவன் G3398	ἐν -இல் G1722	τῇ -அந்த G3588
	βασίλειᾱ இராஜ்யத்தில் G0932	τοῦ -உடைய G3588	Θεοῦ, தேவனுடைய G2316	μεῖζων பெரியவன் G3173	αὐτοῦ அவனைவிட G0846	ἔσται. ஆகிறான் G1510		

பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

29	καὶ மற்றும் G2532	παῖς எல்லா G3956	ὁ -அந்த G3588	λαὸς மக்கள் G2992	ἀκούσας, கேட்டு G0191	καὶ மற்றும் G2532	οἱ -அந்த G3588	τελῶναι, ஆயக்காரர்கள் G5057
	ἐδικαίωσαν நீதிமானாக்கினார்கள் G1344	τὸν -அந்த G3588	Θεόν, தேவனை G2316	βαπτισθέντες ஞானஸ்நானம்பெற்று G0907	τὸ -அந்த G3588	βάπτισμα ஞானஸ்நானத்தை G0908		
	Ἰωάννου; யோவானின் G2491							

யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வகுலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள்.

30	οἱ -அந்த G3588	δὲ -ஆனால் G1161	Φαρισαῖοι பரிசேயர்கள் G5330	καὶ மற்றும் G2532	οἱ -அந்த G3588	νομικοὶ, நியாயசாஸ்திரிகள் G3544	τῇν -அந்த G3588
	βουλήν ஆலோசனையை G1012	τοῦ -உடைய G3588	Θεοῦ தேவனுடைய G2316	ῥιπέτησαν புறக்கணித்தார்கள் G0114	εἰς -க்கு G1519	ἐαυτοῦς, தங்களுக்கு G1438	μὴ -இல்லை G3361
	βαπτισθέντες ஞானஸ்நானம்பெற்று G0907	πα' -கீழே G5259	αὐτοῦ. அவரிடமிருந்து G0846				

ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

- 31 τίνι οὖν ὁμολῶσα τοῦς ἀνθροῦπου τῆς γενεᾶς
 யாருக்கு ஆகையால் ஒப்பிடுவேன் -அந்த மனிதர்களை -உடைய தலைமுறையின்
[G5101](#) [G3767](#) [G3666](#) [G3588](#) [G0444](#) [G3588](#) [G1074](#)
- ταύτη; καὶ τίνι εἰσὶν ὁμοιοί;
 இந்த மற்றும் யாருக்கு ஆகிறார்கள் ஒப்பானவர்கள்
[G3778](#) [G2532](#) [G5101](#) [G1510](#) [G3664](#)

மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?

- 32 ὁμοιοί εἰσιν πατρίοις τοῖς ἐν ἀγορᾷ
 ஒப்பானவர்கள் ஆகிறார்கள் சிறுபிள்ளைகளுக்கு -அந்த -இல் சந்தையில்
[G3664](#) [G1510](#) [G3813](#) [G3588](#) [G1722](#) [G0058](#)
- καθημένους, καὶ προσφωνοῦσιν ἀλλήλοισιν, ἃ,
 அமர்ந்திருக்கும் மற்றும் கூப்பிடுகிறார்கள் ஒருவருக்கொருவர் அவைகளை
[G2521](#) [G2532](#) [G4377](#) [G0240](#) [G3739](#)
- λέγει, Ἡλλήσμεν ἑμῖν, καὶ οὐκ ὠρχήσασθε;
 சொல்கிறார்கள் குழலுதினோம் உங்களுக்கு மற்றும் -இல்லை நடனமாடவில்லை
[G3004](#) [G0832](#) [G4771](#) [G2532](#) [G3756](#) [G3738](#)
- ἐπιρρησόμεν, καὶ οὐκ ἐκλάβασθε.
 புலம்பினோம் மற்றும் -இல்லை அழவில்லை
[G2354](#) [G2532](#) [G3756](#) [G2799](#)

சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.

- 33 ἐλήλυθεν γὰρ Ἰωάννης ὁ Βαπτιστής, μὴ ἐσθίωσιν ἄρτον,
 வந்தார் ஏனெனில் யோவான் -அந்த ஸ்நானகன் -இல்லை சாப்பிடாமல் அப்பத்தை
[G2064](#) [G1063](#) [G2491](#) [G3588](#) [G0910](#) [G3361](#) [G2068](#) [G0740](#)
- μῆτε πίνωσιν οἶνον, καὶ λέγετε, Δαιμόνιον ἔχει.
 -இல்லை குடிக்காமல் திராட்சரசத்தை மற்றும் சொல்கிறீர்கள் பிசாசு உடையவன்
[G3383](#) [G4095](#) [G3631](#) [G2532](#) [G3004](#) [G1140](#) [G2192](#)

யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.

- 34 ἐλήλυθεν ὁ Ἰῶς τοῦ ἀνθροῦπου, ἐσθίωσιν καὶ πίνωσιν,
 வந்தார் -அந்த குமாரன் -உடைய மனிதனுடைய சாப்பிட்டும் மற்றும் குடித்தும்
[G2064](#) [G3588](#) [G5207](#) [G3588](#) [G0444](#) [G2068](#) [G2532](#) [G4095](#)
- καὶ λέγετε, Ἰδοὺ, ἀνθροῦπος, φάγος καὶ οἶνοπότης,
 மற்றும் சொல்கிறீர்கள் இதோ மனிதன் பெருந்தீனிக்காரன் மற்றும் மதுபானக்காரன்
[G2532](#) [G3004](#) [G3708](#) [G0444](#) [G5314](#) [G2532](#) [G3630](#)
- φίλος τελευτών καὶ ἀμαρτωλῶν;
 நண்பன் ஆயக்காரர்களின் மற்றும் பாவிகளின்
[G5384](#) [G5057](#) [G2532](#) [G0268](#)

மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.

35 καὶ ἔδικαῶθη ἡ σοφία ἀπὸ πάντων τῶν
 மற்றும் நீதியென்றுநிரூபிக்கப்பட்டது -அந்த ஞானம் -இலிருந்து எல்லா -உடைய
[G2532](#) [G1344](#) [G3588](#) [G4678](#) [G0575](#) [G3956](#) [G3588](#)

τέκνων ἀπ'αὐτοῦ.
 பிள்ளைகளின் அதனுடைய
[G5043](#) [G0846](#)

ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார்.

36 Ἡρώτα δὲ τις ἀπὸν τῶν Φαρισαίων, ἵνα φάγη
 கேட்டார் -மேலும் ஒருவன் அவரை -உடைய பரிசேயர்களில் -பொருட்டு சாப்பிட
[G2065](#) [G1161](#) [G5100](#) [G0846](#) [G3588](#) [G5330](#) [G2443](#) [G5315](#)

μετ' αὐτοῦ, καὶ εἰσελθὼν εἰς τὸν οἶκον τοῦ
 -உடன் அவனோடு மற்றும் நுழைந்து -உள்ளே -அந்த வீட்டுக்குள் -உடைய
[G3326](#) [G0846](#) [G2532](#) [G1525](#) [G1519](#) [G3588](#) [G3624](#) [G3588](#)

Φαρισαίου, κατεκλίθη;
 பரிசேயனின் பந்தியமர்ந்தார்
[G5330](#) [G2625](#)

பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.

37 καὶ ἰδοὺ, γυνὴ ἦτις ἦν ἐν τῇ πόλει, ἀμαρτωλός.
 மற்றும் இதோ பெண் அவள் இருந்தாள் -இல் -அந்த பட்டணத்தில் பாவிமான
[G2532](#) [G3708](#) [G1135](#) [G3748](#) [G1510](#) [G1722](#) [G3588](#) [G4172](#) [G0268](#)

καὶ ἐπιγνοῦσα ὅτι κατὰκειται ἐν τῇ οἰκίᾳ τοῦ
 மற்றும் அறிந்துகொண்டு -என்று பந்தியமர்ந்திருக்கிறார் -இல் -அந்த வீட்டில் -உடைய
[G2532](#) [G1921](#) [G3754](#) [G2621](#) [G1722](#) [G3588](#) [G3614](#) [G3588](#)

Φαρισαίου, κομίσασα ἄλβιαστρον μύρον,
 பரிசேயனின் கொண்டுவந்து பரணிச்சிமிழை பரிமளதைலத்தின்
[G5330](#) [G2865](#) [G0211](#) [G3464](#)

அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவிமாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,

38 καὶ σᾶσα ὀπίσω παρὰ τοὺς πόδας ἀπὸ τοῦ
 மற்றும் நின்று பின்புறமாக அருகில் -அந்த பாதங்களில் அவருடைய
[G2532](#) [G2476](#) [G3694](#) [G3844](#) [G3588](#) [G4228](#) [G0846](#)

κλαίονσα, τοῖς δάκρυσις ἦρξάτο βρέχειν τοὺς πόδας
 அழுதுகொண்டு -அந்த கண்ணீரால் தொடங்கினாள் நனைக்க -அந்த பாதங்களை
[G2799](#) [G3588](#) [G1144](#) [G0756](#) [G1026](#) [G3588](#) [G4228](#)

ἀπὸ τοῦ, καὶ ταῖς θριξίν τῆς κεφαλῆς ἀπ'αὐτοῦ, ἔξέμασεν,
 அவருடைய மற்றும் -அந்த கூந்தலால் -உடைய தலையின் அவளுடைய துடைத்தாள்
[G0846](#) [G2532](#) [G3588](#) [G2359](#) [G3588](#) [G2776](#) [G0846](#) [G1591](#)

καὶ κατεφίλει τοὺς πόδας ἀπὸ τοῦ, καὶ ἦλειψεν τῷ
 மற்றும் முத்தமிட்டாள் -அந்த பாதங்களை அவருடைய மற்றும் பூசினாள் -அந்த
[G2532](#) [G2705](#) [G3588](#) [G4228](#) [G0846](#) [G2532](#) [G0218](#) [G3588](#)

μύρον.
 பரிமளதைலத்தை
[G3464](#)

அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலையிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

39	ἰδὼν கண்டு G3708	δὲ -மேலும் G1161	ὁ -அந்த G3588	Φαρισαῖος, பரிசேயன் G5330	ὁ -அந்த G3588	καλέσας அழைத்தவன் G2564	αὐτὸν, அவரை G0846	εἶπεν சொன்னான் G3004	ἐν -இல் G1722	
	ἐαυτοῦ, தனக்குள் G1438	λέγων, சொல்லி G3004	ὁὗτος இவர் G3778	εἰ -ஆனால் G1487	ἦν இருந்தால் G1510	(ὁ) -அந்த G3588	προφήτης, தீர்க்கதரிசி G4396	ἐνὶ ὄψει அறிந்திருப்பார் G1097		
	αὐ -என G0302	τίς யார் G5101	καὶ மற்றும் G2532	ποταπὴ எப்படிப்பட்ட G4217	ἢ -அந்த G3588	γυνή பெண் G1135	ἦτο அவள் G3748	ἔπαυται தொடுகிறாள் G0680	αὐτοῦ, அவரை G0846	ὅτι -என்று G3754
	ἀμαρτωλός பாவியான G0268	ἐστίν. ஆகிறாள் G1510								

அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

40	καὶ மற்றும் G2532	ἀποκριθεὶς, பதிலுரைத்து G0611	ὁ -அந்த G3588	Ἰησοῦς இயேசு G2424	εἶπεν சொன்னார் G3004	πρὸς -நோக்கி G4314	αὐτόν, அவனிடம் G0846	Σίμων, சீமோன் G4613
	ἔχων உடையவன் G2192	σοὶ உனக்கு G4771	τι ஒன்று G5100	εἶπαί. சொல்ல G3004	ὁ -அவன் G3588	δὲ, -மேலும் G1161	Διδάσκαλε, போதகரே G1320	εἰπά, சொல்லும் G3004
	φησίν. என்றான் G5346							

இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.

41	ὁ இரண்டு G1417	χρεοφειλέται கடனாளிகள் G5533	ἦσαν இருந்தார்கள் G1510	δανεισθῆ கடன் கொடுப்பவனிடம் G1157	τινι; ஒருவனிடம் G5100	ὁ -அவன் G3588	
	εἶς ஒருவன் G1520	ὠφειλεν கடன்பட்டிருந்தான் G3784	διηγάδια வெள்ளிக்காசுகள் G1220	πεντακόσια; ஐநூறு G4001	ὁ -அவன் G3588	δὲ -மேலும் G1161	ἔτερος, மற்றவன் G2087
	πεντήκοντα. ஐம்பது G4004						

அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐநூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.

42	μη -இல்லை G3361	ἐχόντων உடையவர்களாக G2192	αὐτῶν அவர்கள் G0846	ἀποδοῦναι, திருப்பிச்செலுத்துவதற்கு G0591	ἀμφοτέρωθεν இருவருக்கும் G0297		
	ἐξαρίσατο. மன்னித்தான் G5483	τίς யார் G5101	οὐ ஆகையால் G3767	αὐτῶν, அவர்களில் G0846	πλεον அதிகமாக G4119	ἀγαπήσει அன்புகூருவான் G0025	αὐτόν? அவனை G0846

வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார்.

43 ἀποκριθεὶς, Σίμων εἶπεν, Ὑπολαμβάνω ὅτι ᾧ τὸ
பதிலுரைத்து சீமோன் சொன்னான் நினைக்கிறேன் -என்று அவனுக்கு -அந்த
[G0611](#) [G4613](#) [G3004](#) [G5274](#) [G3754](#) [G3739](#) [G3588](#)

παλεῖον ἐχαρίσατο. ὁ δὲ εἶπεν αὐτῷ, Ὁρθῶς
அதிகமாக மன்னித்தானோ -அவர் -மேலும் சொன்னார் அவனிடம் சரியாக
[G4119](#) [G5483](#) [G3588](#) [G1161](#) [G3004](#) [G0846](#) [G3723](#)

ἔκρινας.
தீர்ப்பிட்டாய்
[G2919](#)

| சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,

44 καὶ στραφεὶς πρὸς τὴν γυναικα, τῷ Σίμωνι ἔφη,
மற்றும் திரும்பி -நோக்கி -அந்த பெண்ணை -அந்த சீமோனிடம் சொன்னார்
[G2532](#) [G4762](#) [G4314](#) [G3588](#) [G1135](#) [G3588](#) [G4613](#) [G5346](#)

Βλέπεις ταύτην τὴν γυναικα? εἰσῆλθὼν σοὺ εἰς τὴν
பார்க்கிறாயா இந்த -அந்த பெண்ணை நுழைந்தேன் உன்னுடைய -உள்ளே -அந்த
[G0991](#) [G3778](#) [G3588](#) [G1135](#) [G1525](#) [G4771](#) [G1519](#) [G3588](#)

οἰκίαν; ὕδωρ μοι ἐπιπάσῃς παρὸς ὄψιν ἔδωκας; αὐτῇ
வீட்டுக்கு தண்ணீர் எனக்கு -மேல் பாதங்களுக்கு -இல்லை கொடுக்கவில்லை இவள்
[G3614](#) [G5204](#) [G1473](#) [G1909](#) [G4228](#) [G3756](#) [G1325](#) [G3778](#)

δὲ τοῖς δάκρυσιν ἔβρεξεν μου τοὺς πόδας, καὶ
-ஆனால் -அந்த கண்ணீரால் நனைத்தான் என்னுடைய -அந்த பாதங்களை மற்றும்
[G1161](#) [G3588](#) [G1144](#) [G1026](#) [G1473](#) [G3588](#) [G4228](#) [G2532](#)

ταῖς θριξίν αὐτῆς ἐξέμυξεν.
-அந்த கூந்தலால் அவளுடைய துடைத்தாள்
[G3588](#) [G2359](#) [G0846](#) [G1591](#)

| பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.

45 φιλημὰ μοι ὄψιν ἔδωκας, αὐτῇ δὲ, ἄφ' ἧς
முத்தம் எனக்கு -இல்லை கொடுக்கவில்லை இவள் -ஆனால் -இலிருந்து அவள்
[G5370](#) [G1473](#) [G3756](#) [G1325](#) [G3778](#) [G1161](#) [G0575](#) [G3739](#)

εἰσῆλθὼν, ὁ δὲ ἐλάλει καταφιλοῦσά μου
நுழைந்ததிலிருந்து -இல்லை நிறுத்தவில்லை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறாள் என்னுடைய
[G1525](#) [G3756](#) [G1257](#) [G2705](#) [G1473](#)

τοὺς πόδας,
-அந்த பாதங்களை
[G3588](#) [G4228](#)

| நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.

46 ἔλαβον τὴν κεφαλὴν μου ὄψιν ἦλεψας; αὐτῇ δὲ,
எண்ணெயால் -அந்த தலையை என்னுடைய -இல்லை பூசவில்லை இவள் -ஆனால்
[G1637](#) [G3588](#) [G2776](#) [G1473](#) [G3756](#) [G0218](#) [G3778](#) [G1161](#)

μύρον ἦλεψεν τοὺς πόδας μου.
பரிமளதைலத்தால் பூசினாள் -அந்த பாதங்களை என்னுடைய
[G3464](#) [G0218](#) [G3588](#) [G4228](#) [G1473](#)

நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.

47 οἷ
அதனிமித்தம்
[G3739](#)

χόριον
கிருபையின்நிமித்தம்
[G5484](#)

λέγω
சொல்கிறேன்
[G3004](#)

σοι,
உனக்கு
[G4771](#)

ἀφ' ὧντα
மன்னிக்கப்பட்டன
[G0863](#)

αἰ
-அந்த
[G3588](#)

ἀμαρτία
பாவங்கள்
[G0266](#)

ἀπ' ἧς
அவளுடைய
[G0846](#)

αἰ
-அந்த
[G3588](#)

πολλά;
அநேகமான
[G4183](#)

ὅτι
-என்று
[G3754](#)

ἠγάπησεν
அன்புகூர்ந்தாள்
[G0025](#)

πολύ;
மிகுதியாக
[G4183](#)

ὧ
அவனுக்கு
[G3739](#)

δὲ
-ஆனால்
[G1161](#)

ὀλίγον
சிறிதாக
[G3641](#)

ἀφ' ἧς,
மன்னிக்கப்படுகிறது
[G0863](#)

ὀλίγον
சிறிதாக
[G3641](#)

ἀγαπᾷ.
அன்புகூருகிறான்
[G0025](#)

ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;

48 εἶπεν
சொன்னார்
[G3004](#)

δὲ
-மேலும்
[G1161](#)

ἀπ' ἧς,
அவளிடம்
[G0846](#)

Ἀφ' ὧνταί
மன்னிக்கப்பட்டன
[G0863](#)

σοι
உன்னுடைய
[G4771](#)

αἰ
-அந்த
[G3588](#)

ἀμαρτία.
பாவங்கள்
[G0266](#)

அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

49 καὶ
மற்றும்
[G2532](#)

ἤρξαντο
தொடங்கினார்கள்
[G0756](#)

οἱ
-அந்த
[G3588](#)

συνανακείμενοι
ஒன்றாகப்பந்தியமர்ந்தவர்கள்
[G4873](#)

λέγειν
சொல்ல
[G3004](#)

ἐν
-இல்
[G1722](#)

ἐαυτοῖς,
தமக்குள்
[G1438](#)

τίς
யார்
[G5101](#)

οὐτός
இவர்
[G3778](#)

ἔσται
ஆகிறார்
[G1510](#)

ὁς
அவர்
[G3739](#)

καὶ
-மற்றும்
[G2532](#)

ἀμαρτίας
பாவங்களை
[G0266](#)

ἀφ' ἧς?
மன்னிக்கிறார்
[G0863](#)

அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

50 εἶπεν
சொன்னார்
[G3004](#)

δὲ
-மேலும்
[G1161](#)

παρὸς
-நோக்கி
[G4314](#)

τῆν
-அந்த
[G3588](#)

γυναῖκα,
பெண்ணிடம்
[G1135](#)

ἥ
-அந்த
[G3588](#)

πίστεος
விசுவாசம்
[G4102](#)

σοι
உன்னுடைய
[G4771](#)

σέσωκέν
இரட்சித்திருக்கிறது
[G4982](#)

σε;
உன்னை
[G4771](#)

παρ' ἐὸς
போ
[G4198](#)

εἰς
-க்கு
[G1519](#)

ἐπιθήνη.
சமாதானத்துக்குள்
[G1515](#)

இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.